



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

தொழில் வல்லுனர்களின் சமூக சங்கம் (கூட்டிணைத்தல்)

தொழில் வல்லுனர்களின் சமூக சங்கத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு
சட்டமூலம்

திகாட்டுள்ளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.எம்.எம். முஸ்ஸாரப்
அவர்களால் 2022, ஏப்பிரல் மாதம் 07 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டது

(2022, மாச்சு மாதம் 28 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது)

பாராளுமன்றத்தால் அச்சிடப்பணிக்கப்பட்டது

[113 ஆம் சட்டமூலம்]

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது
கொழும்பு 5, அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 18.00

தபாற் செலவு : ரூபா 15.00



இச்சட்டமூலத்தை www.documents.gov.lk எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்.

**தொழில் வல்லுனர்களின் சமூக சங்கம்
(கூட்டிணைத்தல்)**

**தொழில் வல்லுனர்களின் சமூக சங்கத்தைக்
கூட்டிணைப்பதற்கானதொரு சட்டம்**

“தொழில் வல்லுனர்களின் சமூக சங்கம்” என்று அழைக்கப் படுவதும், அறியப்படுவதுமான நிறுவனமொன்று அதன் உறுப்பினர்களால் இணங்கிக் கொள்ளப்பட்ட விதிகளுக்கிணங்கச் சொல்லப்பட்ட நிறுவனத்தூடன் தொடர்புபட்ட எல்லாக் குறிக்கோள் 5 களையும், கருமங்களையும் பயனுற நிறைவேற்றிக் கொண்டுநடாத்தும் நோக்கத்துக்கென இலங்கையில் இதற்குமுன்னர் தாபிக்கப் பட்டுள்ளதாலும்:

அத்துடன், சொல்லப்பட்ட நிறுவனமானது எந்தப் பல்வேறு குறிக்கோள்களுக்காகவும், கருமங்களுக்காகவும் உருவாக்கப்பட்டதோ 10 அந்தப் பல்வேறு குறிக்கோள்களையும், கருமங்களையும் இது காலவரை வெற்றிகரமாக நிறைவேற்றியும், கொண்டுநடாத்தியும் வந்துள்ளதாலும், அது கூட்டிணைக்கப்பட விண்ணப்பித்துள்ள தாதலும், சொல்லப்பட்ட விண்ணப்பத்தை அனுமதித்தல் பொதுமக்கள் நன்மைக்கானதாகவிருக்குமாதலும்:

15 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத் தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாக :-

1. இச்சட்டம், 2022 ஆம் ஆண்டின் ஆம் இலக்க, தொழில் வல்லுனர்களின் சமூக சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம். சருக்கப் பெயர்

20 2. இச்சட்டம் தொடங்கும் திகதியிலிருந்தும் அதன் பின்னரும் தொழில் வல்லுனர்களின் சமூக சங்கத்தைக் கூட்டிணைத்தல் (இதனகத்துப்பின்னர் “சங்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) தொழில் வல்லுனர்களின் சமூக சங்கத்தின் தற்போதைய உறுப்பினர்களாகவுள்ள அல்லது இத்தால் அமைத்துருவாக்கப் படும் கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர்களாக இனிமேல் சேர்த்துக் 25 கொள்ளப்படும் அத்தகையோரான அத்தனை ஆட்களும், (இதனகத்துப்பின்னர் “கூட்டிணைக்கப்பட்ட குழு” எனக் குறிப்பீடு செய்யப்படும்) “தொழில் வல்லுனர்களின் சமூக சங்கம்” என்னும் பெயர் மகுடத்தின்கீழ் இடையறாவழியுரிமை கொண்ட கூட்டி

2 தொழில் வல்லுனர்களின் சமூக சங்கம்
(கூட்டிணைத்தல்)

ணைக்கப்பட்ட குழுவாதல் வேண்டும். அத்துடன் அப்பெயர்கொண்டு அது வழக்குத் தொடுக்கலாமென்பதுடன், அதற்கெதிராக வழக்குத் தொடுக்கவுமடலாம் அத்துடன் அது பொது இலச்சினையொன்றை வைத்திருக்கவும், பயன்படுத்தவும், அது விரும்பியாங்கு அதனை 5 மாற்றவும் முழுத்தத்துவமும், அதிகாரமும் உடையதாயிருத்தலும் வேண்டும்.

3. கூட்டிணைக்கப்பட்ட குழு அமைக்கப்படுவதற்கான பொதுக் குறிக்கோள்கள் பின்வருவனவாதல் வேண்டுமென இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது :-
கூட்டிணைக்
கப்பட்ட
குழுவின்
பொதுக்
குறிக்கோள்கள்

10 (அ) தனித்துவமான பிரதேசங்களில் தேசிய மற்றும் சமூக அளவிலான சமூக பொருளாதார ஆராய்ச்சியை மேற்கொள்வது;

(ஆ) சமூகம் மற்றும் தேசத்திற்கான ஆதார அடிப்படையிலான கொள்கைகளை உருவாக்க உதவும் கல்வி இதழ்கள், அறிக்கை மற்றும் புத்தகங்கள் மூலம் ஆராய்ச்சி ஆய்வின் கண்டுபிடிப்புகளைப் பரப்புவது;

(இ) பல்வேறு துறைகளில் கல்வி மற்றும் நிபுணர்களை இணைத்து நாட்டின் மக்களிடையேயும் மதங்களுக்கிடையேயும் கலாசார நல்லிணக்கத்திற்குமிடையேயும் நெருங்கிய உறவை ஏற்படுத்துதல்.

4. (1) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் அலுவல்கள், இச்சட்டத்திலிருக்கும் ஏனைய விதிகளுக்கும் வலுவிலுள்ள கூட்டிணைக்கப்பட்ட குழுவின் விதிகளுக்கமைய தெரிவு செய்யப்பட்டவர்களான தலைவர் (தவிசாளர்), பொருளாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் பதின்மூன்று பேர்களை உள்ளடக்கிய முகாமைத்துவச் சபையின் பதவிதாங்குனர்களினால் இச்சட்டத்தின் ஏனைய விதிகளுக்கும் மற்றும் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய விதிகளுக்கும் கீழ்படிந்து முகாமைத்துவம் செய்யப்படுதல் வேண்டும்.
கூட்டிணைக்கப்
பட்ட குழுவின்
அலுவல்களை
முகாமை
செய்தல்

தொழில் வல்லுனர்களின் சமூக சங்கம்
(கூட்டிணைத்தல்)

3

(2) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் முதலாவது முகாமைச் சபை இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு உடனடியாக நேர்முந்திய நாளன்று பதவி வகிக்கின்ற மன்றத்தின் முகாமைச் சபையாதல் வேண்டும்.

5 (3) ஒரு நிறைவேற்றுச் சபைக் கூட்டத்திற்கான கூட்ட நடப்பெண் (கோரம்) சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக இருத்தல் வேண்டும்.

(4) இச்சட்டத்தினதும் வேறேதேனும் எழுத்திலான சட்டத்தினதும் ஏற்பாடுகளுக்கமைய, கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை 10 அல்லது அவற்றின் ஏதேனும்மொன்றை மேம்படுத்துவதற்கு அல்லது முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமானவாறான அல்லது விரும்பத்தக்கவாறான எத்தன்மையானதுமான அத்தகைய எல்லாச் செயல்களையும், கருமங்களையும், காரியங்களையும், செய்யவும், புரியவும், நிறைவேற்றவும் கூட்டிணைக்கப்பட்ட குழு தத்துவமுடைய 15 தாதல் வேண்டும். இதத்துவங்களுள் வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல், செயற்படுத்தல், முடிவுறுத்தல் என்பவற்றுக்கும், பிணைப்பொறுப்புடன் அல்லது பிணைப் பொறுப்பின்றி பணம் கடன் பெறுவதற்கும் அல்லது திரட்டுவதற்கும், மானியக் கொடைகளை அல்லது நன்கொடைகளைப் பெறுவதற்கும் அல்லது 20 சேகரிப்பதற்கும், அதன் நிதிகளை முதலீடு செய்வதற்கும், கூட்டிணைக்கப்பட்ட குழுவின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான அலுவலர்களையும், சேவையாளர்களையும் வேலையிலீடுபடுத்தல், வேலைக்கமர்த்தல், வேலையிலிருந்து நீக்குதல் என்பவற்றுக்குமான தத்துவம் அடங்கும்.

25 5. (1) கூட்டிணைக்கப்பட்ட குழு நடத்தும் ஏதேனும் பொதுக் கூட்டத்தில் சமூகமாயிருந்து வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்குக் குறையாதோரின் வாக்குப்பெரும்பான்மை கொண்டு இச்சட்டத்தின் அல்லது வேறேதேனும் எழுத்திலான சட்டத்தின் ஏற்பாடுகளுடன் ஒவ்வாதனவாகவிராத விதிகளை 30 காலத்துக்குக்காலம் ஆக்குதல் கூட்டிணைக்கப்பட்ட குழுவுக்குச் சட்டமுறையாதல் வேண்டும்.

கூட்டிணைக்
கப்பட்ட
குழுவின்
விதிகள்

4 தொழில் வல்லுனர்களின் சமூக சங்கம்
(கூட்டிணைத்தல்)

- (அ) உறுப்பாண்மை வகுப்பாக்கம் செய்தலும் மற்றும் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளுதலும், உறுப்பினர்கள் விலகுதலும் அல்லது அவர்களை விலக்குதலும் அல்லது அவர்கள் பதவியிலிருந்து நீங்குதலும்;
- 5 (ஆ) பதவிதாங்குனர்களைத் தேர்ந்தெடுத்தல் அல்லது பதவி தாங்குனர்கள் பதவியை வறியதாக்கல் அல்லது அவர்களை பதவியிலிருந்து அகற்றுதல் மற்றும் அவர்களின் தத்துவங்களும், கடமைகளும், பணிகளும்;
- 10 (இ) முகாமைத்துவச் சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தலும் அச்சபையின் தத்துவங்களும், கடமைகளும் பணிகளும்;
- 15 (ஈ) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் முகாமைத்துவச் சபையில் அல்லது ஏதேனும் துணைக்குழுக்களின் கூட்டங்களின் பின் பற்றப்படவேண்டிய நடவடிக்கைமுறைகள், கூட்டங்களுக்கு அழைத்தல், நடத்தப்படும் காலநேரங்கள், கூடப்படும் இடங்கள், அக்கூட்டம் பற்றிய அறிவிப்புகளும் நிகழ்ச்சி நிரல்களும், அதற்கான கூட்ட நடப்பெண் (கோரம்) மற்றும் அக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள்;
- 20 (உ) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் பல்வேறு பதவிதாங்குநர்கள், முசவர்கள் மற்றும் ஊழியர்களின் தத்துவங்களும், கடமைகளும், பணிகளும்;
- (ஊ) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் ஆதனங்களை நிர்வாகம் செய்தலும் முகாமைத்துவம் செய்தலும்; மற்றும்
- 25 (எ) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் பொதுவான அலுவல்களின் முகாமையும் அதன் குறிக்கோள்களை எய்துதலும்.

- (2) கூட்டுத்தாபனக் குழுவினால் ஆக்கப்பட்ட சகல விதி, இப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் விதியொன்று ஆக்கப்படுவதைப்போன்று அதே போன்ற கூட்டமொன்றும் மற்றும் அதே போன்ற முறையிலும் திருத்தப்படலாம், மாற்றப்படலாம், அதற்கெதுவும் சேர்க்கப்படலாம் அல்லது இல்லாதொழிக்கப்படலாம்.
- 30

தொழில் வல்லுனர்களின் சமூக சங்கம்
(கூட்டிணைத்தல்)

5

(3) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் எல்லா நேரங்களிலும் கூட்டிணைக்கப்பட்ட குழுவின் விதிகளுக்கு அமைந்தோராதல் வேண்டும்.

6. இச்சட்டம் தொடங்கும் திகதிக்கு நேர்முந்திய நாளன்று சங்கத்தினால்
5 உளதாயிருக்கும் நிறுவகத்தின் எல்லாத் தனிசுகளும், பொறுப்புக் செலுத்த
சுளும் இத்தால் அமைத்துருவாக்கப்படும் கூட்டிணைக்கப்பட்ட வேண்டிய
குழுவினால் செலுத்தப்படுதல் வேண்டுமென்பதுடன், அந்நாளன்று சங்கத்திற்கு
நிறுவகத்திற்கு வருமதியாகவுள்ள எல்லாத் தனிசுகளும் செலுத்தப் வருமதியான
படற்பாலனவான ஒப்பப்பணங்களும், உதவுதொகைகளும் தனிசுகள்
10 இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகக் கூட்டிணைக்கப்பட்ட குழுவுக்குச்
செலுத்தப்படுதலும் வேண்டும்.

7. (1) கூட்டிணைக்கப்பட்ட குழு, அதன் சொந்த நிதியத்தைக் கூட்டிணைக்
கொண்டிருத்தல் வேண்டும். கொடை, விருப்பாவணம், நன்கொடை, கப்பட்ட
அறுதி, சந்தாப்பணங்கள் அல்லது கட்டணங்கள் என்ற வகையில் குழுவின்
15 பெறப்பட்ட எல்லாப் பணங்களும் நம்பிக்கைப் பொறுப்பாளர் நிதியம்
சபையினால் தீர்மானிக்க வேண்டியவாறான ஒரு வங்கியிலோ
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்களிலோ கூட்டிணைக்கப்பட்ட
குழுவின் வரவில் வைப்பிலிடப்படுதல் வேண்டும்.

(2) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் குறிக்கோள்களை நிறைவேற்று
20 கையில் கூட்டிணைக்கப்பட்ட குழுவால் உறப்பட்ட ஏதேனும்
செலவினை ஈடுசெய்வதற்குத் தேவைப்படக்கூடியவாறான
அத்தகைய எல்லாப் பணத்தொகைகளும் கூட்டிணைக்கப்பட்ட
குழுவின் நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்.

8. (1) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் நிதி ஆண்டு ஒரு பஞ்சாங்க கூட்டிணைக்
25 (கலண்டர்) ஆண்டாதல் வேண்டும். கப்பட்ட
குழுவின்
கணக்குகளும்
கணக்காய்வும்

(2) கூட்டிணைக்கப்பட்ட குழுவானது, அதன் வருமானம் மற்றும்
செலவினம், சொத்துக்களும் பொறுப்புக்களும் அத்துடன்
மற்றெல்லாக் கொடுக்கல் வாங்கல் என்பன பற்றிய முறையான
கணக்குகளை வைத்திருக்கச் செய்தல் வேண்டும்.

6 தொழில் வல்லுனர்களின் சமூக சங்கம்
(கூட்டிணைத்தல்)

(3) கூட்டிணைக்கப்பட்ட குழுவின் வரவுகளும் செலவுகளும் கணக்குகளும் கணக்கு மீதிப் பத்திரமும் தகைமைபெற்றவொரு கணக்காய்வாளரொருவரினால் வருடாந்தம் கணக்காய்வு செய்யப்படுதல் வேண்டும்.

5 (4) இப்பிரிவில், “தகைமை பெற்ற கணக்காய்வாளர்” என்பது-

(அ) இலங்கைப் பட்டயக் கணக்காய்வாளர் நிறுவகத்தின் உறுப்பினராக அல்லது சட்டத்தினால் தாபிக்கப்பட்ட வேறேதேனும் நிறுவகத்தின் உறுப்பினராக இருந்து, அத்தகைய நிறுவகத்தின் பேரவையினால் கணக்காளர் ரொருவராகத் தொழில் புரிவதற்காக வழங்கப்பட்ட சான்றிதழொன்றைக் கொண்டவராகவுமுள்ள தனியாள் ஒருவர் ; அல்லது

(ஆ) கணக்காளர் குழுமொன்றின் வதிவுள்ள பங்களாளர்களுள் ஒவ்வொருவரும் இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினரொருவராக அல்லது சட்டத்தினால் தாபிக்கப்பட்ட வேறேதேனும் நிறுவகத்தின் உறுப்பினர் ஒருவராக இருந்து, அத்தகைய நிறுவகத்தினால் பேரவையினால் கணக்காளரொருவராகத் தொழில் புரிவதற்காக வழங்கப்பட்ட சான்றிதழொன்றைக் கொண்டவராகவுமுள்ள கணக்காளர் குழுமம் ஒன்று,

என்று பொருள்படும்.

9. இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, கூட்டிணைக்கப்பட்ட குழு ஏதேனும் கொள்வனவு, மானியக்கொடை, கொடை, இறுதி விருப்பாவணக் கையளிப்பு என்பவற்றின் பயனைக் கொண்டு அல்லது வேறு வகையில் அல்லது அதற்கு உரித்தாகவரக்கூடிய தான ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத்தை எடுப்பதற்கும் வைத்திருக்கவும், சட்டப்படி இயன்றதாலும், ஆற்றலுடையதாலும் வேண்டும். கூட்டிணைக்கப்பட்ட குழுவின் விதிகளுக்கமைய, அவற்றை விற்க, ஈடுவைக்க குத்தகைக்குக் கொடுக்க, கொடுத்துமாற்ற அல்லது வேறுவகையில் கையுதிர்ப்ப தற்கான தத்துவத்துடனும் கூட்டிணைக்கப்பட்ட குழுவினால் வைத்திருக்கப்படுதலும் வேண்டும்.

கூட்டிணைக்கப்
பட்ட
குழுவானது
அசைவுள்ள
அசைவற்ற
ஆதனத்தை
வைத்திருக்கலாம்

**தொழில் வல்லுனர்களின் சமூக சங்கம்
(கூட்டிணைத்தல்)**

7

10. கூட்டிணைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதன் மீது அதன் கலைக்கப்பட்ட தன் மீது எல்லாக் தனிசுகளையும், பொறுப்புக்களையும் கொடுத்துத் தீர்த்தபின்னர் எத்தகையதுமான ஆதனம் எதுவும் எஞ்சியிருப்பின், அத்தகைய ஆதனம் கூட்டிணைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் 5 களிடையே பகிர்ந்தளிக்கப்படுதல் ஆகாது: ஆனால் கூட்டிணைக்கப் பட்ட குழுவின் குறிக்கோள்களை ஒத்த குறிக்கோள்களையுடையதும், அதன் விதிகளின்படி அதன் உறுப்பினர்களிடையே ஏதேனும் வருமானத்தை அல்லது ஆதனத்தைப் பகிர்ந்தளித்தல் தடை செய்யப்பட்டுள்ளதான வேறு ஏதேனும் நிறுவனத்திற்குக் 10 கொடுக்கப்படுதல் அல்லது கைமாற்றப்படுதல் வேண்டும்.

11. கூட்டிணைக்கப்பட்ட குழுவின் இலச்சினையானது அதிகார கூட்டிணைக்கப் பட்ட குழுவின் மளிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் முன்னிலையிலன்றி, எத்தன்மையினதுமான சாசனமெதிலும் பொறிக்கப்படுதலாகா இலச்சினை தென்பதுடன், அவர்கள் தாங்கள் சமூகமாயிருந்ததற்கு அடையாள 15 மாக அச்சாசனத்தில் தங்களது பெயர்களை எழுதி ஒப்பமிடுதல் வேண்டுமென்பதுடன், அவ்வாறு ஒப்பமிடுதலானது எவரேனும் ஆள் சாட்சியாக ஒப்பமிடுவதிலிருந்தும் தனிவேறானதாதலும் வேண்டும்.

12. இச்சட்டத்தில் அடங்கியுள்ளதெதுவும், குடியரசின் குடியரசினதும் 20 உரிமைகளை அல்லது ஏதேனும் அரசியல் அல்லது கூட்டிணைக் கப்பட்ட குழுவின் உரிமைகளை பங்கப்படுத்துதலோ அல்லது மறுபரிசீலனதும் உரிமைகளைப் பாதித்தலோ ஆகாது. பேணல்

13. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும்பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிறற்றல் 25 வேண்டும். ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரை மேலோங்கி நிறற்றல்

